

146

No. 38.

DESCRIPTIVE MEMOIR OF SENDANEKULAM OF THE NANGUNERI TALUQ.

Situation. This village, the twenty-third under the irrigation of the Nambirattikal channel is situated eight miles north-east of Nanguneri.

Area. The boundary of this village remains unchanged by Settlement.

The area prior to Settlement was, omitting fractions 1,094 acres; by Settlement it is 1,283 acres; net increase by Settlement 189 acres.

It must be distinctly borne in mind that a deduction of 10 per cent. has been made in calculating the rates of assessment on all fields, wet or dry, on account of any roads, channels, paths, banks, &c., that may have been measured in with the cultivated area. The fact of the inclusion, therefore, of any such Government poramboke in any survey field does not confer on the cultivator of that field the right of entering on such poramboke or in any way interfering with it, and any unauthorized encroachment on it will be severely punished.

Demarcation. This village, as now formed by Settlement, contains 4 Kandams or sub-divisions and 241 survey fields. The demarcation marks erected and standing are :—

Boundary stones.	Offsets.	Stones at corners of fields.
17	28	512

These have all been inspected and the field stones have been sunk to the level of the ground. The village officers have given receipts for them, and are now responsible for their up-keep.

Census. The Statistics of the village, as ascertained by the Census of 1871, statistics, are as under :—

Houses.	Bazaars.	Population.	Land Pattaks as per Settlement.		Wells.		Cattle.	Sheep.
			Single.	Joint.	Old.	New.		
59	1	261	1	...	1	3	110	80

Irrigation. This village is irrigated by two tanks supplied by the Nambirattikal channel from the seventh anicut on the Pachiyar river. The situation and irrigation are both indifferent. This village has accordingly been placed in the third group.

The revised area and assessment under each source of irrigation are as follows:—

No.	Name.	Area.		Assessment.	
		Acres.	Cents.	Rs.	As.
1	Sandankulam channel of tank	67	59	490	9
2	Pettakulam do				

Kadi Maranadu. The ryots have undertaken to keep the sluices clear of silt, to erect ring bunds in front of breaches, and to clear the distributing channels when needed, at their own cost, as per separate statement.

Crops. The average of the crops cultivated in Peshi 1285 as per Carnam's accounts, is as under:—

Name of crop.		Irrigated or dry.	Area in acres.
Rice, 1st crop		Irrigated.	52
2nd do			...
Yaragu			1
Total...			53
Cotton		Dry.	45
Teak			3
Pulses			121
Sau			123
Yaragu			41
Beggar			5
Manna			1
Chillies			1
Total...			247
Grand Total...			300

Statistics. The entire irrigated area of this village is assessed in Class V. The lands supplied by Government wells are assessed in Class III dry. The other dry lands are all assessed in Class IX.

The following table exhibits the revised assessment of the village. No lands have been compounded for as permanent double crop.

Description of land.	Block.	Irrigated.						Dry.					
		Area.		Amount.		Rate per acre.		Area.		Amount.		Rate per acre.	
		Acres.	Cents.	Rs.	As.	Rs.	As.	Acres.	Cents.	Rs.	As.	Rs.	As.
Good red loam	V	67	59	405	0	6	0	...	...	...	...	...	...
Garden	...	...	...	...	...	...	...	III	1	35	3	6	2
Worst red sand	...	...	...	...	...	...	...	IX	783	45	196	3	0
Total	...	67	59	405	0	9	...	...	784	80	199	9	...

Deducting fixed remissions only, the net average of the land assessment for the past five years is Rupees 644; by Settlement it is Rupees 605; total reduction Rupees 59. The former wet land assessment was calculated on the village average (Mottasarasari) which was Rupees 7-12-7 an acre for a single crop (Peshanam), and Rupees 3-10-7 an acre for a second crop (Kar). The former commutation rate was Rupees 2-14-8 per grain cottah of five bushels for both peshanam and Kar paddy.

The dry lands were held at three annas, three pice, and five annas, four pice an acre, subject to a remission of ten pice and one anna, four pice an acre as Chaturbagam.

Palmyras. 3,655 trees paid an assessment of Rupees 82 in Peshi 1285.

These were classed as under:—

Class.	Number.	Rate.		Amount in Rupees.
		Annas.	Pice.	
Paruvam	797	...	19	42
Kattu	1013	...	5	27
Oleivette	1845	...	1	13
Total	3655	...	...	82

Besides these, there are 1,360 growing seedlings that have hitherto paid no assessment. The charge for palmyras growing on pattah lands and owned by the land-holders, has now been fixed at Rupees 6-3-0 per annum. The re-

maining trees on patta lands owned by others than the land-holders, as well as all trees on Government waste, &c., are now chargeable at one anna each for Paravam, six pice each for Kattu and Kai, and three pice each for Oleivetta. The seedlings on such lands will be charged for as they come to maturity. Such fields as are now free from tree-tax, will be free from all charge for trees grown during the term of the present Settlement.

Palmyras are not to be planted on, or within, the bank of any irrigation work belonging to Government without the Collector's permission, and should the Collector think fit to cut the trees now growing on bank or channel banks, or on any other description of Government waste land, no claim for compensation on the part of the persons at present using such trees on payment of an annual tree-tax will be attended to, but the assessment of all trees so cut will be deducted from the tree patta.

Particulars Nos. 202, 206 to 208, 209 to 211, 213 to 221, 223, 224, 228, 229, 231, 232, 234 and 235, have been set aside for this purpose.

Building site. Is sufficient for present requirements.

No patta will be granted for cultivation within the limits of the Building site, and no new enclosure is to be made or new building erected without permission in future.

Leases. The Chaturbaram deduction amounting to Rupees 27-2-4 have been resumed.

The following lands are held tax free :-

No.	Name of land.	Wet or dry.	Single or double crop.	Area.		Assessment on Government land.				Total.				Remarks.
				Acrs.	Cents.	Rs.	A.	P.	Bs.	A.	Rs.	A.	P.	
1	Kaval Inam	...	D	18	77	...	...	...	...	...	...	...	...	Under cult. Inam

T. VENKATACHARIAR,
Special Assistant to Collector.



Survey Number. அட்டை நம்பர்.	Sub-division. உட்கிள்கள்.		Old Number. அடக்கம் எண்.	Government or Imam. சர்க்கார் அல்லது இமாம்.	Dry, irrigated or uncultivated. பூமி, கட்டை அல்லது பயிரிடப்படாத.	Source of Irrigation. பாசனம் வகை.	VOP. குடிசை.	Description of Soil. பூமிவகை.	Extent. விஸ்தரம்.		
	Direction திசை.	Letters கூட்டி.							Tarim. தீர்.	Acres. அக்கர்.	Cents. சென்ட்.
1	2		3	4	5	6	7	8	9	10	
1	...	...	143	G s	D y			Red sand கெட்டை மணல்	8-5	12	24
2										9	79
3			144							15	70
4			142							9	64
5		A s	142, 143							5	19
...	N s	B s			P y					15	77
										10	96
6	...	A s	141		D y					13	34
A. S s	B s		140							1	59
										15	41
7		A s	141							3	...
...	N s	B s								3	19
										6	19
8	...	...	149							10	25
9			167, 165							8	92
10										2	16
11										...	84
12			167, 168		P y					4	69
13					D y					8	65
14			166							6	25
15										6	16
16										1	2
17			165							...	64
18			14							...	78
19	A s				I s	Tank ஏக்கம்		Red loam கெட்டை மிளகல்	7-2	5	...

Assessment. பரிசீலனை.						Pattadar's Name and No. பட்டாடார் பெயர், எண்.	Remarks குறிப்பு.
Assessment of Land. பரிசீலனை		Permanent Talukdars Tax தீர்மானம்		Total மொத்தம்			
Rupces. ரூபாய்.	Annas. அணா.	Rupces. ரூபாய்.	Annas. அணா.	Rupces. ரூபாய்.	Annas. அணா.		
11	12	13	14	15	16		
3	1	...	4	3	5	1	Piramanayagam Pillai பிரமணையகம் பிள்ளை
...	...	...	...	...	...	...	...
3	15	1	13	5	12	1	Piramanayagam Pillai பிரமணையகம் பிள்ளை
2	7	1	7	3	14	1	do தொ.
1	5	...	14	2	3	1	do தொ.
...	...	...	...	...	...	...	...
1	5	...	14	2	3	...	...
3	8	2	...	5	8	1	Piramanayagam Pillai பிரமணையகம் பிள்ளை
...	6	...	...	6	...	...	...
3	14	2	...	5	14	...	...
...	12	...	...	12	...	...	...
...	13	...	9	1	6	1	Piramanayagam Pillai பிரமணையகம் பிள்ளை
1	9	...	9	2	2	...	...
2	9	...	7	3	...	1	do தொ.
2	4	...	12	3	...	1	do தொ.
...	10	...	8	1	2	1	do தொ.
...	...	...	...	...	...	...	...
1	3	1	1	2	4	1	Piramanayagam Pillai பிரமணையகம் பிள்ளை
2	3	...	6	2	9	1	do தொ.
1	9	...	2	1	11	1	do தொ.
1	9	...	4	1	13	1	do தொ.
...	4	...	...	4	1	do தொ.	...
...	3	...	2	...	5	1	do தொ.
4	9	...	...	4	6	1	do தொ.
2	...	...	3	...	1	do தொ.	...

... Village also
...

Survey and Settlement Register of the Village of Sendankulam
திருநெல்வேலி ஜில்லா தாங்குதேனி தாலுகா சேந்தங்குளம்

Survey Number செய்து எண்	Sub-division உட்கூறு		Old Number பழைய எண்	Government or Tenant அரசு அல்லது குடிசை	Dry, irrigated or Paddy செலா, கட்டை அல்லது பருத்தி	Source of Irrigation பருத்திக்கு மூலம்	Description of soil மண்வகை	Copp குடிசை	Extent விஸ்தரம்	
	Direction திசை	Location இடம்							Area அரவி	Local செல்வா
1	2	3	4	5	6	7	8	9	10	
...	W 0	B 0	14	G 0	D 4		Red sand செங்கல் மணல்	8-5	9	...
20	...	A 0							...	...
...	E 0	B 0			1 0	Tank குளம்	Red loam செங்கல் மணல்	7-5	5	...
21	...	...	13						...	...
22			10, 12						...	...
23			23						...	...
24			24						...	...
25			25		D 4		Red sand செங்கல் மணல்	8-5	9	...
26			6						...	...
27			25						...	...
28					1 0		Red loam செங்கல் மணல்	7-5	5	...
29									...	...
30									...	...
31									...	...
32									...	...
33									...	...
34									...	...
35					P 4, 5				...	...
36					1 0				...	...
37									...	...
38									...	...
39									...	...
40									...	...

in the Nanguneri Taluk of the Tinnevely District.

இதன்மீதுள்ள செட்டிமென்டு டைசுவாதி ரீதியிலான

Assessment பரிசீலனை			Pattidar's Name and No. பட்டிதாரன் பெயரும் எண்மும்	Remarks குறிப்பு
Assessment of Land தரப்பட்ட நிலை	Permanent Paddy Tax செலா தரப்பட்ட நிலை	Total மொத்தம்		
Ruppes. ரூபாய்	Anna. அண்ணா	Ruppes. ரூபாய்	11	12
...	...	...	11	12
...	1	...	1	...
3	1	...	3	1
...	1	...	...	...
...	6	...	2	5
2	7	...	2	7
4	10	...	4	10
9	13	...	9	13
2	12	...	2	12
7	13	...	7	13
...	5	...	...	...
...	12	...	9	1
...	3	...	...	...
2	5	...	...	...
1	14	...	1	14
2	4	...	2	4
2	6	...	2	6
2	11	...	2	11
11	4	...	11	5
1	15	...	1	15
...	...	...	...	...
5	5	...	5	9
2	7	...	2	7
3	13	...	3	13
3	10	...	3	10
5	9	...	5	11

Pond
செலா

Survey and Settlement Register of the Village of Sandankulam

திருச்செவ்வூர் லீகலா தாங்குதேர் தாலுகா செந்திரங்குளம்

Serial Number தொடர் எண்	Sub-division பகுதி		Old Number பழைய எண்	Government or Inam கலாசார அல்லது இலா	Is it irrigated or கனம் இரிகேட்டா கனம் இரிகேட்டா	Source of Irrigation கனம் இரிகேட்டா	Crop பயிர்	Description of soil பயிர் வகை	Extent விஸ்தாரம்		
	Meas. in அளவு	Letters கூறுகள்							Tarica தாரிகா	Arees அரேசு	Varas வாரசு
1	2	3	4	5	6	7	8	9	10		
41	...	...	35	G	1	Tank கனம்		1 Red loam கனம் கனம் கனம்	7-2	5	...
42	...	...	33							...	50
43	...	...	32							...	19
44	...	...	30,31							1	5
45	...	...	29							...	16
46	...	...	28							...	51
47	...	...	27							...	34
48	...	...	25,26							1	35
49	...	...	23,24							...	70
50	...	...	15,20,22,23							2	33
51	...	...	21							...	45
52	...	...	15,16,18							...	72
53	...	...	19							...	22
54	...	...	21					Red sand கனம் கனம் கனம்	5-5	9	...
55	...	...								...	40
56	...	...								3	22
57	...	...	18					Red loam கனம் கனம் கனம்	7-2	6	...
58	...	...	10							...	27
59	...	...								...	71
60	...	...	10							...	35
61	...	...	41							...	16
62	...	...								...	51
63	...	...	15,16							...	28
64	...	...	18							...	1
65	...	...	10,43							1	35

in the Nanguneri Taluk of the Tinnevely District

இராமநாதர் தொட்டிமென் டி டைரலரி கீழ்விலும்

Assessment பீசு						Pottadar's Name and No. பட்டாடர் பெயர் எண்.	Remarks குறிப்பு.	
Assessment of Land கனம் கனம்			Permanent Palmyra Tax கனம் கனம்					Total கனம்
Rupess கூறுகள்	Annas அனா	Pais பைசு	Rupess கூறுகள்	Annas அனா	Pais பைசு			Rupess கூறுகள்
11	12	13	14	15	16	17	18	19
3	5	...	...	3	5	1	சின்னாஜெனு பிலி	
3	9	...	...	3	2	1	சின்னாஜெனு	
2	15	...	...	2	15	1	do	செ.
6	5	...	...	6	5	1	do	செ.
2	6	...	...	2	6	1	do	செ.
3	1	...	...	3	4	1	do	செ.
2	1	...	...	2	1	1	do	செ.
8	4	...	...	8	4	1	do	செ.
4	9	...	...	4	9	1	do	செ.
14	...	...	...	14	...	1	do	செ.
2	9	...	...	2	9	1	do	செ.
4	5	...	1	4	6	1	do	செ.
2	1	...	...	2	4	1	do	செ.
...	12	...	...	...	...	1	do	செ.
...	12	...	...	...	...	1	do	செ.
...	13	...	2	...	15	1	do	செ.
4	8	...	...	4	8	1	do	செ.
1	11	...	...	1	11	1	do	செ.
2	13	...	...	2	13	1	do	செ.
4	1	...	...	4	4	1	do	செ.
2	2	...	...	2	2	1	do	செ.
2	12	...	...	2	12	1	do	செ.
1	14	...	...	4	14	1	do	செ.
1	13	...	...	1	13	1	do	செ.
7	13	...	...	7	13	1	do	செ.

Survey and Settlement Register of the Village of Sendankulam
திருநெல்வேலி ஜில்லா நாகர்குளேரி தாலுகா செந்தங்குளம்

Survey Number செய்துள்ள எண்	Sub-division உட்குறியு		Old Number பழைய எண்	Government or Imam சர்க்கார் அல்லது இமாம்	Dry Irrigated or Kumbho மதுரை, கிணர் அல்லது உழைக்க	Source of Irrigation, மேய்வீரின் பெயர்	Crop உழை	Description of Soil மேய்வீரின் பெயர்		Extent விஸ்தாரம்	
	Direction தூக்கு	Letters கேள்								Man தே	Acres கே
1	2	3	4	5	6	7	8	9	10		
60	...	...	39	G e	1 s	Tank குளம்	1	Red loam செம்பலத்தெருவம்	7-2	5	...
61	...	...	37,38							...	75
62	...	...	36							...	98
63	...	...	35							...	62
64	...	...	34							...	69
65	...	...	33							...	78
66	...	...	32							...	78
67	...	...	31							...	2
68	...	...	30							...	23
69	...	...	29							...	34
70	...	...	28							...	25
71	...	...	27							...	25
72	...	...	26							...	25
73	...	...	25							...	25
74	...	...	24		D g			Red loam செம்பலத்தெருவம்	2-5	9	...
75	...	...	23		1 s			Red loam செம்பலத்தெருவம்	7-2	5	...
76	...	...	22							...	63
77	...	...	21							...	34
78	...	...	20							...	34
79	...	...	19							...	34
80	...	...	18							...	34
81	...	...	17							...	34
82	...	...	16							...	34
83	...	...	15							...	34
84	...	...	14							...	34
85	...	...	13							...	34
86	...	...	12							...	34
87	...	...	11							...	34
88	...	...	10							...	34
89	...	...	9							...	34
90	...	...	8							...	34

in the Naaguneri Taluq of the Tanjore District.

நாகர்குளேரி தாலுகா தஞ்சாவூர் மாவட்டம்.

Assessment, சீரமைப்பு			Pottadar's Name and No. மட்டபாசன் பெயரும், எண்மும்.			Remarks, குறிப்பு.
Assessment of Land, சீரமைப்பு பொருத்தியை.		Permanent ValuationTax சீரமைப்பு பொருத்தியை.	Total சீரமைப்பு			
Ruppes. கூடல். அணா.	Ruppes. கூடல். அணா.	Ruppes. கூடல். அணா.	Ruppes. கூடல். அணா.	Ruppes. கூடல். அணா.		
11	12	13	14			15
4	8	...	4	8	1	Piramanayagam Pillai சீரமைப்பாளர்
5	14	...	5	14	1	do
3	12	...	3	12	1	do
3	10	...	3	10	1	do
4	9	...	4	10	1	do
13	11	...	13	11	1	do
5	10	...	5	10	1	do
1	8	...	1	8	1	do
...	2	...	...	2	1	do
5	1	...	5	1	1	do
2	14	...	2	14	1	do
4	11	...	4	11	1	do
3	2	...	3	2	1	do
7	8	...	7	8	1	do
11	10	...	11	10	1	do
11	4	...	11	4	1	do
10	4	...	10	4	1	do
3	4	...	3	4	1	do
4	7	...	4	7	1	do
5	14	...	5	14	1	do
6	11	...	6	11	1	do
6	...	...	6	...	1	do
2	9	...	2	9	1	do
2	6	...	2	6	1	do
2	10	...	2	10	1	do

Survey and Settlement Register of the Village of Sendankulam
திருநெல்வேலி ஜில்லா தாங்குநேரி தாலுகா செங்குளம்

Survey Number தேயு எண்.	Sub-division. உட்கிளவு.		Old Number. பழைய எண்.	Government or Inam. சர்க்கார் அல்லது இனம்.	Dry, irrigated or Perennial. உலர்வான, கட்டளை அல்லது நீர்நிலை.	Source of Irrigation. நீர்நிலை வாய்.	Description of Soil. மண்வகை.	Tanna. தா.	Extent. வரம்பு.		
	Direction. திசை.	Letters கெட்டி.							Acres. ஏக்கர்.	Cents. சென்ட்.	Other. பிற.
1	2		3	4	5	6	7	8	9	10	
91	...	...	90,92	G s	I s	Tank குளம்.	1 Red loam கெண்டில்நீர்மண்	7-2	5	...	86
92	A s		92,94						...	...	82
...	N s	B s	71		D s		Red sand கெண்டில்நீர்மண்	8-5	9	...	29
...	...	...	92						...	...	91
93	...	...	92						...	...	88
94									1	...	67
95					I s		Red loam கெண்டில்நீர்மண்	7-2	5	...	28
96									...	...	41
97			95						...	...	37
98	A s				D s		Red sand கெண்டில்நீர்மண்	8-5	9	...	50
...	E s	B s							2	...	72
...	...	...							3	...	2
99	...	...			I s		Red loam கெண்டில்நீர்மண்	7-2	5	...	84
100			95						...	...	66
101									...	...	83
102			97						...	...	60
103			131		P s				...	...	10
104			58 and 101		I s				2	...	24
105			892, 104						...	...	51
106			102, 105, 106						1	...	13
107									...	...	81
108			81		P s				...	...	29
109			30		I s				...	...	61
110			111						...	...	10
111			110, 112 and 114		P s				2	...	72
					I s						

in the Nanguneri Taluq of the Tinnevely District

இராமநாதர் செட்டியம்மாசாமி வைபவாதி கீழ்க் கட்ட.

Assessment. தேயு.						Pottadar's Name and No. பட்டாடார் பெயரும், எண்.	Remarks. குறிப்பு.
Assessment of Land. தேயு நிலை.	Permanent Palayra Tax தேயு நிலை நிலை.	Total. மொத்தம்.					
Rupces. ரூபாய்.	Annas. அணா.	Rupces. ரூபாய்.	Annas. அணா.	Rupces. ரூபாய்.	Annas. அணா.		
11	12	13				14	15
3	8	...	...	3	8	1	Pinnasayagan Pillai பின்னாயகன் பிள்ளை
3	12	...	...	3	12	1	do தொ.
...	1	...	...	...	1	1	do தொ.
3	13	...	...	3	13	...	
...	2	...	...	...	2	1	do தொ.
...	7	...	...	...	7	1	do தொ.
1	11	...	...	1	11	1	do தொ.
2	7	...	...	2	7	1	do தொ.
2	9	...	...	2	9	1	do தொ.
...	2	...	...	...	2	1	do தொ.
...	11	...	...	...	11	...	
...	13	...	...	...	13	...	
5	10	...	...	5	10	1	Pinnasayagan Pillai பின்னாயகன் பிள்ளை
3	15	...	...	3	15	1	do தொ.
2	...	...	...	2	...	1	do தொ.
3	15	...	...	3	15	1	do தொ.
...	...	...	...	...	...	...	
14	5	...	...	14	5	1	Pinnasayagan Pillai பின்னாயகன் பிள்ளை
7	14	...	...	7	14	1	do தொ.
7	1	...	...	7	1	1	do தொ.
...	...	...	...	...	...	...	
...	...	...	...	...	...	...	
3	9	...	...	3	9	1	Pinnasayagan Pillai பின்னாயகன் பிள்ளை
2	1	...	...	2	1	1	do தொ.
...	...	...	...	...	...	...	
16	6	...	...	16	6	1	Pinnasayagan Pillai பின்னாயகன் பிள்ளை

Survey and Settlement Register of the Village of Sendarkulam

நெடுநெல்வேலி ஜில்லா தாங்குதேனி தாலுகா செத் தாங்குலா

Serial Number சரிசு. நம்பர்.	Sub-division உ.ப.ப.ப.		Old Number அ.ப.ப.ப. நம்பர்.	Government or Inam சர்க்கார் அல்லது இனம்	Dry, Irrigated or பரந்த, நீர்வாச அல்லது பாம்புவாசம்	Source of Irrigation, நீர்வாச விவரம்	Crop செய்யு.	Description of Soil. பரந்த வகைகள்.	Extent விஸ்தாரம்								
	Direction. திசை.	Letters. பெயர்.							Tanna. தே.	Acre. அ.	Canna. செ.						
1	2		3	4	5	6	7	8	9	10							
112	...	...	115	G 4	1 a	Tank	1	Red loam. கெட்டை மண்ணா	7-2	5	...						
113	...	...	116								...						
114	...	...	117								...						
115	...	...									...						
116	...	...	118								...						
117	...	...	119								...						
1	...	...	120								...						
118	...	...	121								...						
119	...	...	122								...						
120	...	...	123								...						
121	...	...	124								...						
122	...	...	125								...						
123	...	...	126								...						
124	...	...	127								...						
125	...	...	128								...						
126	...	...	129								...						
127	...	...	130								...						
128	...	...	131								...						
129	...	...	132								...						
130	...	...	133								...						
131	...	...	134								...						
132	...	...	135								...						
133	...	...	136								...						
134	...	...	137								...						
135	...	...	138								...						
136	...	...	139								...						
137	...	...	140								...						
138	...	...	141								...						
139	...	...	142								...						
140	...	...	143								...						
141	...	...	144								...						
142	...	...	145								...						
143	...	...	146								...						
144	...	...	147								...						
145	...	...	148								...						
146	...	...	149								...						
147	...	...	150								...						
148	...	...	151								...						
149	...	...	152								...						
150	...	...	153								...						
151	...	...	154								...						
152	...	...	155								...						
153	...	...	156								...						
154	...	...	157								...						
155	...	...	158								...						
156	...	...	159								...						
157	...	...	160								...						
158	...	...	161								...						
159	...	...	162								...						
160	...	...	163								...						
161	...	...	164								...						
162	...	...	165								...						
163	...	...	166								...						
164	...	...	167								...						
165	...	...	168								...						
166	...	...	169								...						
167	...	...	170								...						
168	...	...	171								...						
169	...	...	172								...						
170	...	...	173								...						
171	...	...	174								...						
172	...	...	175								...						
173	...	...	176								...						
174	...	...	177								...						
175	...	...	178								...						
176	...	...	179								...						
177	...	...	180								...						
178	...	...	181								...						
179	...	...	182								...						
180	...	...	183								...						
181	...	...	184								...						
182	...	...	185								...						
183	...	...	186								...						
184	...	...	187								...						
185	...	...	188								...						
186	...	...	189								...						
187	...	...	190								...						
188	...	...	191								...						
189	...	...	192								...						
190	...	...	193								...						
191	...	...	194								...						
192	...	...	195								...						
193	...	...	196								...						
194	...	...	197								...						
195	...	...	198								...						
196	...	...	199								...						
197	...	...	200								...						
198	...	...	201								...						
199	...	...	202								...						
200	...	...	203								...						
201	...	...	204								...						
202	...	...	205								...						
203	...	...	206								...						
204	...	...	207								...						
205	...	...	208								...						
206	...	...	209								...						
207	...	...	210								...						
208	...	...	211								...						
209	...	...	212								...						
210	...	...	213								...						
211	...	...	214								...						
212	...	...	215								...						
213	...	...	216								...						
214	...	...	217								...						
215	...	...	218								...						
216	...	...	219								...						
217	...	...	220								...						
218	...	...	221								...						
219	...	...	222								...						
220	...	...	223								...						
221	...	...	224								...						
222	...	...	225								...						
223	...	...	226								...						
224	...	...	227								...						
225	...	...	228								...						
226	...	...	229								...						
227	...	...	230								...						
228	...	...	231								...						
229	...	...	232								...						
230	...	...	233								...						
231	...	...	234								...						
232	...	...	235								...						
233	...	...	236								...						
234	...	...	237								...						
235	...	...	238								...						
236	...	...	239								...						
237	...	...	240								...						
238	...	...	241								...						
239	...	...	242								...						
240	...	...	243								...						
241	...	...	244								...						
242	...	...	245								...						
243	...	...	246								...						
244	...	...	247								...						
245	...	...	248								...						
246	...	...	249								...						
247	...	...	250								...						
248	...	...	251								...						
249	...	...	252								...						
250	...	...	253								...						
251	...	...	254								...						
252	...	...	255								...						
253	...	...	256								...						
254	...	...	257								...						
255	...	...	258								...						
256	...	...	259								...						
257	...	...	260								...						
258	...	...	261								...						
259	...	...	262								...						
260	...	...	263								...						
261	...	...	264								...						
262	...	...	265								...						
263	...	...	266								...						
264	...	...	267								...						
265	...	...	268								...						
266	...	...	269								...						
267	...	...	270								...						
268	...	...	271								...						
269	...	...	272								...						
270	...	...	273								...						
271	...	...	274								...						
272	...	...	275								...						
273	...	...	276								...						
274	...	...	277								...						
275	...	...	278								...						
276	...	...	279								...						
277	...	...	280								...						
278	...	...	281								...						
279	...	...	282								...						
280	...	...	283								...						
281	...	...	284								...						
282	...	...	285								...						
283	...	...	286								...						
284	...	...	287								...						
285	...	...	288								...						
286	...	...	289								...						
287	...	...	290								...						
288	...	...	291														

Survey and Settlement Register of the Village of Sandankulam

நெடுஞ்செல்வி ஜெ. சா. நெடுஞ்செல்வி சா. நெடுஞ்செல்வி

Survey No.	Sub-division.		Old Number	Government or Private	Irrigated or Poramboke	Source of Irrigation	Crop	Description of Soil	Extent		
	Direction	Letters							Perches	Acres	Sq. Yds.
1	2	3	4	5	6	7	8	9	10	11	12
125		153	G	D			Red sand	8-4	9	3	7
126		150	I							6	3
127		146, 149	G							14	23
128		149		P						...	20
129		1		D						10	89
130		...		P						2	18
131		153		D						11	55
132		...		P						5	10
133		153		D						4	51
134		154								9	21
135		...								5	85
136		155	I							11	55
137		153, 156	G							9	15
138		...		P						1	74
139		...		P						2	8
140		157		D						9	55
141		...								6	28
142		...								14	43
143		...								5	40
144		...								3	75
145		...								2	82
146		...								6	4
147		...		P						...	48
148		157		D						5	79
149		...		P						1	50

in the Nanguneri Taluk of the Tinnevely District

இராமநாதன் செட்டியார் மெய்யாறு காவலாதி கீழ்க் கீழ்க்.

Assessment.						Pattidars Name and No	Remarks
Assessment of Land	Permanent Pattidars	Total.	...	...	...		
Repos. of Land	Permanent Pattidars	Total.	...	...	...	...	...
11	12	13	14	15	16	17	18
...	12	...	14	1	70	1 Piramanayagan Pillai	
1	8	...	...	1	8	...	
5	9	12	5	5	14	1 Piramanayagan Pillai	
...	...	...	...	...	...	...	
2	12	2	5	5	1	1 Piramanayagan Pillai	...
...	...	...	...	...	...	...	
2	13	3	15	6	13	1 Piramanayagan Pillai	...
...	...	...	...	...	...	...	
1	2	...	2	1	4	1 Piramanayagan Pillai	...
2	5	2	15	5	4	1 do	...
1	7	...	3	1	10	1 do	...
2	14	...	...	2	14	...	
...	7	2	3	4	10	1 Piramanayagan Pillai	
...	...	2	...	19	1	1 do	
...	...	...	...	...	...	...	
2	6	...	4	2	10	1 Piramanayagan Pillai	...
1	10	...	1	1	11	1 do	
3	10	...	8	4	2	1 do	
...	14	...	...	14	1	1 do	
...	15	...	...	15	1	1 do	
...	11	...	...	11	...	...	
1	4	...	...	1	...	1 Piramanayagan Pillai	
...	...	...	...	...	...	...	
...	15	...	...	15	1	1 Piramanayagan Pillai	...
...	...	...	...	...	...	...	
...	...	...	...	...	...	...	

Survey and Settlement Register of the Village of Sendankulam

தஞ்சாவூர் ஜில்லா தாமிரவருணி தாலுகா செங்குருளி

Survey Number சீர்தா. எண்.	Sub-division உட்பிரிவு		COT Number சீர்தா. எண்.	Government or Private சர்க்கார் அல்லது தனியார்	Dry, Irrigated or Potamabho பூசை, பூசை அல்லது பூசை	Source of Irrigation பூசைக்குரிய மூலம்	Crop செய்யுள்	Description of Soil மண் வகை	Extent அளவு		
	Division பிரிவு	Letters கூட்டு							Acres ஏக்கர்	Sq. Yds. சதுர அடிகள்	Cent. சென்.
1	2	3	4	5	6	7	8	9	10		
160	...	A α	155	G α	D α			Red sand சிவந்த மணல்	8-5	9	7 21
...	W α	B α			P α						1 40
...	...	...	...								8 60
161	...	...	...								1 65
162	...	...	155		D α						16 26
163	...	...	...								5 19
164	...	...	...								7 11
165	...	...	...								15 4
166	...	...	...								24 91
167	...	...	...								16 79
168	...	...	...								17 9
169	...	...	...								2 31
170	...	...	...								10 22
171	...	...	...								7 10
172	...	A α	159								6 ...
...	N α	B α			P α						14 10
...	...	...	...								17 25
173	...	...	...								9 29
174	...	...	...								3 13
175	...	...	...								2 65
176	...	...	...								10 16
177	...	...	...								20 15
178	...	...	...								7 22
179	...	...	...								7 23
180	...	...	...								...

in the Nauguneri Taluq of the Tinnevely District.

திரைத்திண்டிவாடி தாலுகாவில் திண்டிவேலி மாவட்டம்.

Assessment. தீர்மானம்.										Pattidar's Name and No. மட்டதாரர் பெயர், எண்.	Remarks. குறிப்பு.
Assessment of Land. பூசை நிலம்.	Permanent Palmyra Tax சாலை பூசை நிலம்.	Total. மொத்தம்.									
Rupen. ரூபாய்.	Annua. ஆண்டு.	Rupen. ரூபாய்.	Annua. ஆண்டு.	Rupen. ரூபாய்.	Annua. ஆண்டு.	Rupen. ரூபாய்.	Annua. ஆண்டு.	Rupen. ரூபாய்.	Annua. ஆண்டு.		
11	12	13	14							15	
1 13	...	2 1 15	1	...	...	...	...	...	...	Piramanayagan Pillai பிரமணயகன் பிள்ளை	
...	...	...	...	...	...	...	...	...	...	...	
1 13	...	2 1 15	...	...	...	...	...	...	...	...	...
...	...	...	...	...	...	...	...	...	...	...	...
3 18	...	2 3 15	1	...	...	...	...	...	...	Piramanayagan Pillai பிரமணயகன் பிள்ளை	do crop.
4 9	...	2 4 11	1	...	...	...	...	...	...	do	crop.
...	12	...	3	...	15	1	...	...	...	do	crop.
1 12	...	9 2 5	1	...	...	...	...	...	...	do	crop.
3 8	...	2 3 10	1	...	...	...	...	...	...	do	crop.
6 4	...	12 7	...	1	...	...	...	...	...	do	crop.
4 3	1 15	6 2 1	...	...	...	...	...	...	...	do	crop.
4 4	4 8	8 12	1	...	...	...	...	...	...	do	crop.
...	9	8 1 1	1	...	...	...	...	...	...	do	crop.
2 9	1 5	3 14	1	...	...	...	...	...	...	do	crop.
1 12	...	2 8 1	...	...	...	...	...	...	...	do	crop.
...	...	...	...	...	...	...	...	...	...	...	...
1 12	...	2 8	...	...	...	...	...	...	...	...	...
4 6	...	8 1 13	1	...	...	...	...	...	...	Piramanayagan Pillai பிரமணயகன் பிள்ளை	
2 6	1 2	3 8 1	...	...	...	...	...	...	...	do	crop.
...	13	12 1 9	1	...	...	...	...	...	...	do	crop.
...	11	2	...	13	1	...	...	...	...	do	crop.
2 10	...	10 3 4	1	...	...	...	...	...	...	do	crop.
2 9	1 14	4 7 1	...	...	...	...	...	...	...	do	crop.
1 15	...	10 2 9	1	...	...	...	...	...	...	do	crop.
1 13	...	2 6 1	...	...	...	...	...	...	...	do	crop.

Survey and Settlement Register of the Village of Sendanikulam

நிருதெல்வெல் ஸீவிலா நாம்குதேவி தாலூகா செந்நாம்குளம்

Survey Number செய்துள்ள நம்பர்	Sub-division பகுதி		Old Number பழைய நம்பர்	Government or Private சர்க்கார் அல்லது தனியார்	Dry, irrigated or Paddy தேய, ஈரப்படுத்த அல்லது பருத்தி	Source of Irrigation ஈரப்படுத்தும் தேய	Description of Soil மண் வகை	Tanna சே.	Extent விரிவு	
	Direction திசை	Letters கூறுகள்							Acres ஏக்கர்	Cents சென்ட்
1	2	3	4	5	6	7	8	9	10	11
181	...	...	159	G	D 4		Red sand கெம்பகாசை	8-5	6	39
182									10	24
183					P 4 th				6	31
184			160		D 4				17	25
185									9	7
186									6	47
187									9	15
188									9	6
189									8	14
190									7	20
191		A 4							10	38
...	N 4	B 4			P 4 th				10	...
...									20	34
192	...	...			D 4				15	21
193									12	26
194									11	39
195									8	28
196									1	13
197			181						15	21
198									8	43
199			169						8	40
200									5	20
201			12, 6, 130		P 4 th				97	24
202			101						7	23
203					D 4				14	34

in the Nanguneri Taluq of the Tinnevely District.

இராமநாதர் செட்டியார்மென்ற பைசலாதி கிராமம்.

Assessment மதிப்பீடு			Pattadar's Name and No. மட்டதாரர் பெயர், நம்பர்.	Remarks குறிப்பு
Assessment of Land மேய்தல் நிலம்	Permanent பரந்த நிலம்	Total மொத்தம்		
Rupces, சென்ட்.	Annas, அன்னா.	Rupces, சென்ட்.	Annas, அன்னா.	
11	12	13	14	15
1	10	...	4	1
2	9	...	3	2
...	...	...	...	...
4	8	...	4	4
2	4	...	2	6
1	10	...	...	1
2	5	...	...	2
2	4	...	4	2
2	1	...	15	3
1	13	...	13	4
12	12	...	1	2
...	...	...	...	...
2	12	...	1	2
3	11	...	11	4
3	2	...	3	3
2	14	...	1	2
...	1	...	...	2
...	...	...	...	5
3	13	...	2	3
2	2	...	1	2
1	10	...	5	1
1	5	...	1	5
...	...	...	...	...
...	...	...	...	...
3	6	...	8	3

Tank
கால்
Graveringround
கால்

Survey and Settlement Register of the Village Sendankulam

நிருநெல்வேலி ஜில்லா தாங்குநெரி தாலுகா செந்தங்குலம்

Survey number. செய்த எண்.	Sub-division. உட்பிசுவு		Old Number. பழைய எண்.	Government or Inam. சர்க்கார் அல்லது இனம்.	Dry, Irrigated or Perennial. சுலாசா, கிணர் அல்லது நீர்நெல்வெளி.	Source of Irrigation. நீர்நெல்வெளியின் மூலம்.	Cult. பொது.	Description of Soil. மண் வகை.	Tamm. செடி.	Extent. விஸ்தரம்	
	Direction. திசு.	Letter. கூட்ட.								Acres. எசு.	Cuads. கூட்ட.
1	2		3	4	5	6	7	8	9	10	
204	...	...	161	G	D			Red sand செம்பலத்தாண்டி	8-9	7 73	
205					P					2 8	
206			162							12 45	
207										4 19	
208										7 81	
209			163							3 55	
210										3 42	
211										14 62	
212										1 1	
213										12 21	
214										4 54	
215										2 74	
216										11 7	
217			1							16 14	
218										13 5	
219			163							4 44	
220										6 63	
221										6 59	
222										1 24	
223										6 43	
224			166							9 55	
225										18 26	
226					D					10 6	
227										2 73	
228					P					14 24	

in the Nanguneri Taluq of the Tinnevely District.

நிளையூர் தாலுகாவில் திண்டுவூர் மாவட்டம்.

Assessment. பேரவை.						Pattadar's Name and No பட்டதாரன் பெயரும், எண்.	Remarks, குறிப்பு.
Assessment of Land. பொது நிலத்தின் பேரவை.	Permanent Palmyra Tax சாம்பர பந்தர்	Total மொத்தம்					
Ruppes. ரூப.	Annas. அண.	Ruppes. ரூப.	Annas. அண.	Ruppes. ரூப.	Annas. அண.		
11	12	13		14		15	
1	15	...	1	2	...	1 Piramanyagun Pillai பிரமணியகுண பிள்ளை	
...	...	...	...	...	...		... Nallah ...
...	...	...	...	...	...		... Grazing ground ...
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... Surplus channel ...
...	...	...	...	...	...		... Grazing ground ...
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... Nallah ...
...	...	...	...	...	...		... Grazing ground ...
...	...	...	...	...	...		... do Chp.
8	10	1	3	4	15	1 Piramanyagun Pillai பிரமணியகுண பிள்ளை	
2	3	...	9	3	1	do Chp.	
...	11	...	3	...	14	do Chp.	
...	...	...	...	...	...		... do Chp.
...	...	...	...	...	...		... do Chp.

in the Naugneri Taluq of the Tinnevely District.

கிராமத்தின் செட்டில்மென்ட் பைசலாதி ரிஜிஸ்டர்.

Assessment.						Pattadar's Name and No.	Remarks.
Assessment of Land.		Permanent Palmyra Tax		Total.			
Rupess. Casta.	Annas and P.	Rupess. Casta.	Annas and P.	Rupess. Casta.	Annas and P.		
11	13	13		14	15		
...	...	...	...	...	...	...	...
12	5	...	3	12	13	1 Piramanayagam Pillai Saraswathi	... Grazing ground Guberd
...	...	...	...	...	...	...	... do Chp.
...	...	...	...	...	...	...	... do Chp.
...	...	...	...	...	...	...	... Nallah can.
...	...	...	...	...	...	...	... Grazing ground Tannur
...	...	...	...	...	...	...	... do Chp.
2	10	...	3	2	13	1 Piramanayagam Pillai Saraswathi	
...	4	...	1	...	5	1 do Chp.	
4	11	2	9	7	4	1 do Chp.	
1	9	...	...	1	9	...	
...	6	...	1	...	7	1 Piramanayagam Pillai Saraswathi	
1	15	...	1	2	...	...	
...	14	...	11	1	9	1 do Chp.	
2	...	...	9	2	9	1 do Chp.	
617	...	64	5	681	5		

Abstract of the Village of Soudankulam
செட்டங்குளம் கிராமத்தின் சுருக்கம்.

Dry or Irrigated கலம் அல்லது கால்வாய்	Description of soil காலத்தின் விவரம்.	Rate விலை	Government சர்க்கார்.										Inam. இளம்.		Remarks குறிப்பு.
			Occupied கொண்டு.					Unoccupied பொழுது.					Total மொத்தம்.		
			Extent. வெள்ளை.		Assessment. அளவு.		Extent. வெள்ளை.	Assessment. அளவு.	Extent. வெள்ளை.	Assessment. அளவு.	Extent. வெள்ளை.	Assessment. அளவு.			
			Ra.	As.	Ra.	As.							Ra.	As.	
			6	7	8	9	10	11	12	13	14	15			
Dry கலம்	Permanently Improved பெருமளவு மேம்படுத்தப்பட்ட	3	...	2	8	1	35	...	...	3	0	...	...	1	35
	Red soil கிண்குளி	...	...	...	4	783	45	196	3	30	6	7	8	813	51
	Total Dry மொத்தம் கலம்	...	...	...	...	784	80	199	3	30	6	7	8	814	86
	by direct flow பேரே நேரடியாக	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
	Red loam கிண்குளி	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
Irrigated கலம்	Total Dry மொத்தம் கலம்	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
	Total Dry மொத்தம் கலம்	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
	Total Dry மொத்தம் கலம்	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
	Total Dry மொத்தம் கலம்	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
	Total Dry மொத்தம் கலம்	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
Grand Total of the Village மொத்தம் கலம்		...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
Turned Village Tax கலம்		...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...
Total assessment மொத்தம்		...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...	...